

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகார சபையின் (“சபை”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களையும் உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தினதும், 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளினதும் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சபை தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது சபையை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதிகாரசபை அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி அதிகாரசபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின்

பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அதிகாரசபைக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் அதிகாரசபையின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நி-கழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- அதிகாரசபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- சபையின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் அதிகாரசபை இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 07 இன் 92(ஆ) பந்தியின் பிரகாரம் கிரயம் ரூபா 26,478,212 ஆன முழுமையாகப் பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட எனினும்	கணக்காய்வுக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் 2025 ஏப்ரல் 30 ஆந் திகதிக்கு முன்னர் ஆயுட் காலம் மீண்டும் மதிப்பிடுவதற்கு	இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் முழுமையாகப் பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த

தற்போதும் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களின் மொத்த இழிவுப் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இழிவுப் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

(ஆ) ரூபா 6,629,150 ஆக காண்பிக்கப்பட்டிருந்த பணிக்கொடை ஒதுக்கீடுகளுக்காக பின் சேவை நலன் கடப்பாடு மற்றும் தொடர்புடைய மேம்படுத்தல் சேவைக் கிரயத்தின் தற்போதைய பெறுமதி இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 19 இன் 76 ஆம் பந்தியின் பிரகாரம் அளவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிறுவனங்களில் 25 ஆன மிகவும் சிறிய ஊழியர் எண்ணிக்கையொன்று சேவையாற்றுவதுடன் ஆயுட்கால நிறுவனம் அல்லது நபர்களுக்கு இந்த கணிப்பீடுகள் கையளிக்கப்படுமாயின் அது கணிசமான செலவினம் ஒன்றாக இருந்த போதிலும் இந்த சேவையினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான கூறுவிலைகள் விசாரணை செய்து அவ்வாறான நிறுவனத்தில் இருந்து கூறுவிலை கோர வேண்டி ஏற்பட்டிருந்தது.	நியமத்தின் பிரகாரம் நலன்களின் கடப்பாடு ஆயுட்கால திட்டத்தில் இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	--	---

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் / ஏற்பாடுகள் உடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபனவீதிக் கோவையின் XXIV அத்தியாயத்தின் 3.6 ஆம் பிரிவு	வழங்கப்படுகின்ற இடர் கடன்களுக்காக கடன் தவணைப் பணம் மாதாந்த சம்பளத்தில் 10 சதவீதம் கணிப்பிட வேண்டியிருந்த போதிலும் சபையினால் சகல உத்தியோகத்தர்களின் கடன் தவணை மாதாந்தம் சமமான பெறுமதியில் அறவிடப்பட்டிருந்தது.	நிறுவனத்தின் ஆரம்பத்தில் இருந்து காணப்பட்ட முறைமை இதுவாக இருந்ததுடன் திருத்துவதற்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	தாபனவீதிக் கோவை ஏற்பாடுகளின் பிரகாரம் கடன் தவணைப் பணத்தை அறவிட வேண்டியிருந்ததுடன் தவணைப் பணம் நிலுவை இருக்குமாயின் தாமதம் இன்றி அறவிடல் வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமானக் கோவை			
i. நிதிப்பிரமாணம் 395(உ)	மீளாய்வாண்டின் திசெம்பர் மாதத்திற்குரிய வங்கி இணக்கக் கூற்றில்	இனங்காணப்படாத காசோலைகளை இனங்காண்பதற்கு	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் இனங்காணப்படாத

	ரூபா 3,118,065 பெறுமதியுடைய 33 காசோலை வைப்புக்கள் இனங்காணப்படாமல் வைப்பாகக் காணப்பட்டது.	தேவையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	வைப்புக்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
ii. 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய அரசு நிதி சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இன் மூலம் திருத்தப்பட்ட (i) நிதிப்பிரமா ணம் 371(2)(ஆ)	ஒரு சந்தர்ப்பத்தின் போது ரூபா 100,000 ஆகக் கூடிய அளவு வரை செயல்நிமித்த உபகட்டு நிதி பதவிநிலைத் தரத்தின் உத்தியோகத்தருக்கு மாத்திரம் வழங்க முடியுமாக இருந்த போதிலும் மீளாய்வாண்டில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்திற்காக 03 சந்தர்ப்பங்களின் போது கூட்டுமொத்தமாக ரூபா 804,000 ஆன உபகட்டுநிதி பதவிநிலை தரமற்ற உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் முற்பணம் வழங்கும் போது சரி செய்வதற்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் உபகட்டு நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். நிதிப்பிரமாணத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமை தொடர்பான உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) நிதிப்பிரமா ணம் 371(5)	முற்பணம் வழங்கப்பட்ட பின்னர் உரிய பணிகள் முடிவடைந்து 10 நாட்களுக்குள் அந்த முற்பணம் மீண்டும் தீர்க்க வேண்டியிருந்த போதிலும் ரூபா 1,782,468 ஆன முற்பணத்தை தீர்ப்பதற்கு 01½ மாதம் முதல் 08 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் எடுத்திருந்தது.	குறித்துரைத்த திகதிக்குள் முற்பணத்தை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் முற்பணத்தை தீர்த்து வைப்பதற்கும், அதற்கு தேவையான ஆலோசனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(இ) 2024 திசெம்பர் 23 ஆந் திகதிய இலக்கம் PED/03/2024 என்ற பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 01 ஆம் பந்தி	2023 இன் நிதியாண்டில் இலாபம் உழைக்கப்பட்டிருந்த போதும் வரிக்குப் பின் இலாபத்தில் ஆகக் குறைந்தது 30 சதவீதம் திரண்ட நிதியத்திற்கு இலாபப் பங்கு / வருமான வரியாக செலுத்தாத நியதிச் சட்ட சபைகள் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு பதவியணியினருக்கு மிகையூதியப்படி	பதிலளிக்கப்பட வில்லை.	சுற்றறிக்கையின் பிரகாரம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருமான வரி அல்லது ஏனைய கொடுப்பனவுகளை மேற்கொண்ட பின்னர் மாத்திரம் ஊக்குவிப்புப் படி / மிகையூதியப் படி செலுத்துதல் வேண்டும். அவ்வாறான படிகள் செலுத்திய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

செலுத்துவதற்கு உரிமை இல்லை. எனினும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் சபையினால் ஊக்குவிப்பு படி மற்றும் மிகையூதியப் படியாக ஊழியர்களுக்கு ரூபா 525,000 செலுத்தப்பட்டிருந்தது.

2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 70,630,871 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 85,375,506 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 14,744,635 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. உற்பத்தி சான்றிதழ் வருமானம் ரூபா 16,315,929 இனால் குறைவடைந்திருந்ததுடன் பரிசோதனை வருமானம் ரூபா 7,957,773 இனால் அதிகரித்ததுடன் ஒப்பிடும் போது சம்பள செலவினம் ரூபா 8,046,759 இனாலும், நிதி மற்றும் ஏனைய செலவினங்கள் ரூபா 9,677,978 இனாலும் அதிகரித்தமை இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
பயிற்சிப் பிரிவின்காக ரூபா 2,190,949 தொகையில் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் போது அரசாங்கத்தின் பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 5.2.1 (அ) பிரிவின் பிரகாரம் கேள்வி கோரும் ஆவணங்கள் தயாரிக்காமை, 5.4.10 (ஆ) மற்றும் (இ) பிரிவுகளின் பிரகாரம் செயலாற்றல் காப்புறுதி பெற்றுக் கொள்ளாமை, 10 நாட்கள் தாமதமாகிக் கேள்வி திறத்தல், கேள்வி திறக்கப்பட்ட திகதிக்குப் பின்னரான திகதியின் பின்னர் கேள்வி திறத்தல் அறிக்கையில் கையொப்பம் இடல், கேள்வி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக நிறுவனத்திற்கு 03 மாதங்களுக்கும் 04 மாதங்களுக்கும் இடையிலான காலம் எடுத்தமை போன்ற குறைபாடுகள் காணப்பட்டன.	இவ்வாறான தவறுகள் எதிர் காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	பெறுகைகள் வழிகாட்டியின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக உள்ளகப் பரிசோதனை ஒன்றின் ஊடாக தவறிழைத்தவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு ஒரு ஆண்டிற்கு மேற்பட்ட அட்டுறு செலவின மீதி ரூபா 292,093 மற்றும் கடன்கொடுத்தோர் மீதி ரூபா 15,296,464 ஆக கூட்டுமொத்தமாக ரூபா 15,588,557 தீர்த்து வைக்கப்படாமல் காணப்பட்டது.	கடன்கொடுத்தோர் கொடுப்பனவுகளை தீர்த்து வைப்பதற்கும், தேவையான பின்தொடர் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	தீர்க்கப்படாத மீதிகளை விரைவாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.